

WINNING THOUGHTS

H.E.L.P.

I asked for strength and God gave me difficulties to make me strong
 I asked for wisdom and God gave me problems to solve
 I asked for prosperity and God gave me brawn and brain to work
 I asked for love and God gave me troubled people to help
 I asked for favours and God gave me opportunities
 I received nothing I wanted but everything I needed.

பலத்தைக் கேட்டேன் - கடவுள் கஷ்டங்களைக் கொடுத்தார்
 - என்னைப் பலமாக்குவதற்காக.
 ஞானத்தைக் கேட்டேன் - கடவுள் பிரச்சனைகளைக் கொடுத்தார்
 - தீர்த்து வைப்பதற்காக.
 வளத்தைக் கேட்டேன் - கடவுள் நல்ல உடலையும், மூளையையும் கொடுத்தார்
 - வேலை செய்வதற்காக.
 அன்பைக் கேட்டேன் - கடவுள் பிரச்சனை நிறைந்த மக்களைக் கொடுத்தார்
 - உதவி புரிவதற்காக.
 சலுகைகளைக் கேட்டேன் - கடவுள் வாய்ப்புகளைக் கொடுத்தார்.
 நான் விரும்பிய எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை.
 ஆனால் தேவையான அனைத்துமே கிடைக்கப் பெற்றேன்.

UNDERSTAND YOUR PERSONALITY

say	Always	Sometimes	Never	Cannot
	எப்பொழுதும்	எப்பொழுதாவது	எப்பொழுதுமே இல்லை	சொல்ல
இயலாது				
1. I like people to ask me before taking my things. என் பொருட்களை எடுப்பதற்கு முன் என்னைக் கேட்டுவிட்டு எடுப்பதையே நான் விரும்புவேன்.	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
2. After I make a decision I am unlikely to change my mind. முடிவு ஒன்றை எடுத்த பிறகு அம்முடிவை நான் மாற்றிக் கொள்வது சாத்தியமில்லாததே.	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
3. I often get side-tracked while doing something. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும்போது என்னுடைய ஈடுபாடு வேறு காரியங்களில் சென்றுவிடும்.	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
4. I often do things without informing others. நான் பல சமயம் அடுத்தவர்களிடம் தெரிவிக்காமலேயே காரியங்களை செய்து விடுவேன்.	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

How is your health?

உன் உடல் நிலை எப்படி உள்ளது?

Ans.1. I'm fine.

நான் நன்றாக இருக்கிறேன்.

2. I'm recovering, I'm undergoing treatment now.

நான் குணமாகி வருகிறேன், இப்பொழுது நான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

3. It's deteriorating every day...

நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது...

4. I feel great nowadays...

இப்பொழுதெல்லாம் நான் சிறப்பாக உணர்கிறேன்...

5. It's okay.

பரவாயில்லை.

How are your parents?

உன் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள்?

Ans.1. My parents are very fine.

என் பெற்றோர்கள் மிகவும் நன்றாக இருக்கின்றனர்.

2. They are fine. How are your parents?

அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். உன்னுடைய பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள்?

3. They are great.

அவர்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறார்கள்!

4. My dad is okay, but my mother is not doing well.

அப்பா நன்றாக இருக்கிறார்கள், ஆனால் அம்மாவிற்குதான் சிறிது உடல் நலம் சரியில்லை.

5. Oh! They are hale and healthy.

ஓ! அவர்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளனர்.

6. They are not with me now. They are staying with my younger brother.

இப்பொழுது அவர்கள் என்னுடன் இல்லை. என் தம்பியுடன் தங்கி இருக்கிறார்கள்.

காரியங்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும் கேள்விகள்

1. Will you wait or leave? நீ காத்திருப்பாயா அல்லது செல்கிறாயா?
2. Should I stay awake or sleep? நான் விழித்திருக்க வேண்டுமா அல்லது தூங்கவா?
3. Is he standing or sitting? அவன் நின்று கொண்டிருக்கிறானா அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறானா?
4. Will you have orange or banana? நீ ஆரஞ்சு சாப்பிடுகிறாயா அல்லது வாழைப்பழம் சாப்பிடுகிறாயா?
5. Do you want tea or coffee? உனக்கு டீ வேண்டுமா அல்லது காபி வேண்டுமா?
6. Does she want to read or write? அவளுக்குப் படிக்க வேண்டுமா அல்லது எழுத வேண்டுமா?
7. Does she want it in black or white? அவளுக்குக் கறுப்பில் வேண்டுமா அல்லது வெள்ளையில் வேண்டுமா?
8. Does he need a pen or a pencil? அவனுக்குப் பேனா வேண்டுமா அல்லது பென்சில் வேண்டுமா?
9. Would you like to see him today or tomorrow? அவனை இன்று பார்க்க விரும்புகிறாயா அல்லது நாளைப் பார்க்கிறாயா?
10. Will you come with me or not? நீ என்னுடன் வருகிறாயா, இல்லையா?

FORM YOUR OWN SENTENCES

H.E.L.P.

கீழேக் காணப்படும் கட்டங்களில் (Columns) வார்த்தைகள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அந்த வார்த்தைகளைக் கோர்வையாகப் (1+2+3+4...) படித்து உங்களுக்கு ஏற்றவாறு எத்தனை வாக்கியங்களாக வேண்டுமானாலும் அமைத்துப் படித்துக் கொள்ளலாம். அதற்கான உதாரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1	2	3	4	5
He She	's isn't 's not	intent on keen on enthusiastic about fond of reconciled to diffident about afraid of used to accustomed to	travelling abroad entertaining them performing in public reading about broadcasting producing plays conducting the orchestra lecturing on the subject competing with others operating the computer	.

Sample:

1. He's intent on travelling abroad.

அவன் வெளிநாடு செல்வதில் ஆர்வமாக உள்ளான்.

2. She's not afraid of competing with others.

மற்றவர்களுடன் போட்டியிடுவதில் அவளுக்குப் பயம் இல்லை.

3. She isn't fond of producing plays.

அவளுக்கு நாடகம் தயாரிப்பதில் விருப்பம் இல்லை.

TEST YOUR ENGLISH SKILLS

There are some spelling mistakes in the following words and/or in their definitions. Identify and correct them.

1. disconnect = to break the conection.
2. discontinu = put an end to a state or an activity.
3. disenable = make unable to perform a certain action.
4. disinfect = destroy micro-organisms or pathogens by cleansng.
5. disjoin = becom disconnected.
6. dislike = have or feel a distast for.
7. displease = give displeasure to.
8. disqualify = make unfit or unsutable, declare unfit.
9. dissatsyfy = to fail to meet somebody's expectations.
10. distrust = regard with suspicion, suspect to be falce.

1. disconnect = to break the connection.
2. discontinu = put an end to a state or an activity.
3. disenable = make unable to perform a certain action.
4. disinfect = destroy micro-organisms or pathogens by cleansing.
5. disjoin = become disconnected.
6. dislike = have or feel a distaste for.
7. displease = give displeasure to.
8. disqualify = make unfit or unsuitable, declare unfit.
9. dissatisfy = to fail to meet somebody's expectations.
10. distrust = regard with suspicion, suspect to be false.

Answers: